

ஒளவையார் அரசு மகளிர் கல்லூரி

ஏல அறிவிப்பு

காரைக்கால், ஒளவையார் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள பயன்படாத இரும்பு, மர நாற்காலி, மேசை, அலமாரி போன்ற பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் ஏலத்தில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. மேலே குறிப்பிட்டுள்ளபடி அனைத்துப் பொருட்களையும் உள்ளது உள்ளபடி ஏலத்தில் எடுத்துக் கொள்வதற்கு தாங்கள் விரும்பிய தொகையினை குறித்து அரசுக்கு முத்திரையிடப்பட்ட உறையின் மீது “ஏலப்புள்ளி” எனக் குறிப்பிட்டு, அதை கல்லூரி அலுவலகத்தில் எதிர்வரும் 29-8-2013 அன்று காலை 11.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட ஏலப்புள்ளிகள் அனைத்தும் அன்றைய தினமே 29-8-2013 அன்று மாலை 3.30 மணிக்கு வருகை தந்திருக்கும் ஏலதாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

3. ஏலம் விடப்படும் நாள் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் அதற்கு அடுத்த அலுவலக தினத்தன்று ஏலப்புள்ளிகள் மேற்குறிப்பிட்ட நேரம் வரை பெறப்பட்டு திறக்கப்படும். மேலும், கேட்புத் தொகையானது அரசு எதிர்நோக்கும் தொகையை விட குறையுமடச்சத்தில் வாய்மொழி மூலம் ஏலம் விடப்படும். அதிக தொகை கேட்கும் ஏலதாரருக்கே ஏலம் விடப்படும்.

4. ஏலதாரர் காப்புத் தொகையாக ₹ 500 (ரூபாய் ஐந்நாறு மட்டும்) வங்கி வரைவோலையாக The Principal, Avvaiyar Government College for Women, Karaikal

என்ற பெயரில் ஏலப்புள்ளியுடன் இணைத்து செலுத்த வேண்டும். வெற்றி பெறாத ஏலதாரர்களின் காப்புத்தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பித் தரப்படும்.

5. பகுதி 1-ல் சொல்லப்பட்ட அனைத்துப் பொருட்களும் வெற்றி பெற்ற ஏலதாரரால் எடுக்கப்பட்டுவிட்டது என்ற சான்றிதழ் அந்தப் பொறுப்பாளரிடமிருந்து இவ்வலுவலகம் பெற்ற பிறகே மேற்கண்ட காப்புத்தொகை வரைவோலை திருப்பித்தரப்படும்.

6. வெற்றி பெற்ற ஏலதாரர்கள் வரியுடன் சேர்த்து முழுத்தொகையையும் செலுத்திவிட்ட பின்னர் இரண்டு நாட்களுக்குள் மேற்கண்ட பொருட்களைத் தங்களது சொந்த செலவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் ஏலம் முடிந்தவுடன் ஏலப்பொருட்களின் தரம் மற்றும் எடையினைப் பற்றி அலுவலகம் பொறுப்பேற்காது.

7. எந்தவித காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஏலப்புள்ளியை நிராகரிக்க அல்லது அங்கீகரிக்க கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு. இதில் ஏதேனும் உடன்பாடினமை ஏற்பட்டால் அவரின் முடிவே இறுதியானது.

8. விருப்பமுள்ள ஏலதாரர் மேற்கண்ட பொருட்களை கல்லூரி அலுவலக நேரங்களில் 19-8-2013 அன்று முதல் நேரில் வந்து அனுமதி பெற்று பார்வையிடலாம்.

காரைக்கால், 2013 *வர்பு* சூலை மீ 25 *உ*.

முனைவர் தமிழரசி தமிழ்மணி,
முதல்வர்.

காரைக்கால் நகராட்சி

ஆபத்தான நிறுவனங்கள்

அறிவிப்பு

காரைக்கால் நகராட்சியின் எல்லைக்குள் குடியிருப்பவர்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் கீழ்க்குறிப்பிட்டுள்ளவர் பின்வரும் தொழில் நிறுவனத்தை காரைக்கால் நகராட்சியின் எல்லைக்குள் அமைத்துக்கொள்ள இந்நகராட்சியின் ஒப்புதல் வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான ஆட்களின் மின்திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. K. ஸ்ரீதர், எண் 27, ஜெயமாருதி இல்லம், கோட்டுச்சேரி ரோடு, கீழநெடுங்காடு, காரைக்கால்-609 603, (கூட்டு நிறுவனம்).	M/s. ஜெய ஆயில் பீட்டு சர்வீசஸ், மறு அளவை எண் 194/3pt., நகர அளவை எண்கள் 34/3/1 மற்றும் 34/3/2, வார்டு N, பிளாக் 4, படபா எண் 995, நடுக்களம்பேட்டை ரோடு, அக்கரைவட்டம், காரைக்கால்.	மெட்டல் பிராஸஸிங் மற்றும் இன்ஜினியரிங் பேப்ரிகேஷன், லேயிங் ஆஃப் பைப்லைன்ஸ், டேங்க் மற்றும் வெஸ்ஸல் ஒர்க்ஸ், லைட் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்.	13 குதிரைத் திறன்.	6